

பின்னணி

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டமானது உறுதிப்பாடு மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டையும் மையப்படுத்திய பல குறிக்கோள்களுடன் 1950ஆம் ஆண்டில் சிலோன் மத்திய வங்கியை (இது, 1985ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது) நிறுவியது. நாணய விதிச் சட்டமானது எக்ஸ்டர் அறிக்கையின்¹ பரிந்துரைகளின் அடிப்படையில் வரையப்பட்டது. எவ்வாறாயினும், ஒத்திசைவில்லாத பல குறிக்கோள்களை எய்துவதிலும் மத்திய வங்கித்தொழில் போக்குகளுக்கமையாக பேணுவதிலுமுள்ள இடப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியானது 2000ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமொன்றில் கால்பதித்தது. அதற்கமைய, இரு மையக் குறிக்கோள்களான பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு அத்துடன் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவற்றைப் பேணுவதற்கு இக்குறிக்கோள்கள் சீரமைக்கப்பட்டன.

புதிய மத்திய வங்கிச் சட்டமொன்றிற்கான தேவை

மத்திய வங்கியின் குறிக்கோள்களை பிரதானமாக சீரமைத்த மேலே குறிப்பிடப்பட்ட 2002இன் திருத்தம் தவிர, நாணய விதிச் சட்டம் கடந்த 74 ஆண்டுகளாக அனைத்தையுமுள்ளடக்கிய வகையில் மீளாய்வு செய்யப்படவுமில்லை திருத்தப்படவுமில்லை. பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொதுவாக மத்திய வங்கித்தொழிலின் பரிணாமவளர்ச்சி என்பவற்றிற்கு மத்தியில் நாணய விதிச் சட்டத்தின் பல ஏற்பாடுகள் பன்னாட்டளவிலான சிறந்த நடத்தைகளுக்கமையாக மீள் மதிப்பீட்டையும் திருத்தங்களையும் அவசியப்படுத்தின. இலங்கையில் மத்திய வங்கியின் சுயாதீனம், வெளிப்படத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரித்தல் மற்றும் நீடித்த விலை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு நாணயக் கொள்கைக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தினை வரைவதற்கு இது வழியமைத்தது. அதேவேளை, இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது நிதியியல் துறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய மேற்பார்வை என்பவற்றை வலுப்படுத்துமெனவும் மத்திய வங்கியின் ஆளுகையை மேம்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாணய விதிச் சட்டத்திற்கான திருத்தங்களும் அதனைத்தொடர்ந்த இலங்கை மத்திய வங்கிச் சட்டமும் மத்திய வங்கித்தொழிலில் பன்னாட்டு ரீதியாக சிறந்த நடத்தைகளுக்கு இசைவாக இருக்குமெனவும் நாணய விதிச் சட்டத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற குறைபாடுகளை தீர்க்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய வங்கிச் சட்டத்தின் முக்கிய சிறப்புக்கூறுகள்

இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது நாணய விதிச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரதானமாக மத்திய வங்கியின் குறிக்கோள்கள், நாணயக் கொள்கைக் கட்டமைப்பு, அதன் ஆளுகை மற்றும் நிறுவனசார் கட்டமைப்பு, பேரண்ட முன்மதியுடைய

அதிகாரசபையாக மத்திய வங்கியை அங்கீகரிக்கின்றமை அத்துடன் பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் மத்திய வங்கியின் பொறுப்புக்கூறல் ஆகிய பல துறைகளில் பல முக்கிய திருத்தங்களைக் கொண்டுள்ளது.

முதன்மைக் குறிக்கோளாக உள்நாட்டு விலை உறுதிப்பாடு

நாணய விதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட இரு சமமான முக்கியத்துவமளிக்கப்பட்ட குறிக்கோள்களுக்கெதிராக, இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைவதற்கும் பேணுவதற்கும் முன்னுரிமையளிக்கின்றது. எதிர்காலத்தில் குறைவானதும் உறுதியானதுமான பணவீக்கத்தைக் கொண்டுவர்பதற்கு மத்திய வங்கி அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் என்பதனை இது உறுதிசெய்கின்றது. பணவீக்கமானது குறைவாக இருக்கின்றபோதும் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் பொருளாதாரம் நன்கு செயலாற்றும் என்பதனை அனுபவங்கள் காண்பிக்கின்றன வட்டி வீதங்களை உறுதியான மட்டங்களில் பேணுவதற்கு குறைவானதும் உறுதியானதுமான பணவீக்கம் உதவுகின்றது. பொருளாதாரமொன்று அதன் வாய்ப்புமிக்க வளர்ச்சிப்பாதையினை எய்துவதற்கு அவ்வாறான சூழல் இயல்புசெய்கின்றது. மேலும், முதன்மைக் குறிக்கோளை அடைந்து கொள்வதில் மத்திய வங்கியானது வெளியீட்டினையும் அதன் வாய்ப்புமிக்க மட்டத்தை நோக்கி நிலைநிறுத்துவதையும் கருத்திற்கொள்ளும். பணவீக்கத்தினை பணவீக்க இலக்கினை அண்மித்து நிலைப்படுத்துகின்ற அதேவேளை, உண்மைப் பொருளாதாரத்திற்கான இடையூறினைக் குறைப்பதனை நோக்காகக் கொண்ட நெகிழ்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கு அமைவாக இவ்வேற்பாடுகள் காணப்படுகின்றன. மேலும், விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு இரண்டினதும் கவனம் தேவைப்படுகின்றதும் அத்துடன் ஏதாவதொரு பக்கத்தினை பக்கத்தையும் பரிசீலனையிற்கொள்கின்ற கொள்கைத் தீர்மானம் இரண்டிற்குமிடையே ஈடுகட்டலுக்குப்படுகின்ற அரிதான சந்தர்ப்பத்தில், மத்திய வங்கியானது அதன் விலை உறுதிப்பாடு என்ற முதன்மைக் குறிக்கோளை முன்னுரிமைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆளுகைக் கட்டமைப்பு

நாணய விதிச் சட்டத்தின் கீழ் ஏனைய கொள்கை மற்றும் தொழிற்பாட்டு தீர்மானங்களுடன் சேர்த்து நாணயக் கொள்கை தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நாணயச் சபைக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபை என்ற பெயரிலான தீர்மானத்தை மேற்கொள்ளும் இரு சமந்தர சபைகளுக்கு அதிகாரங்கள் உரித்தளிக்கப்பட்டுள்ளன. இங்கு, உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைவதற்கு நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீதக் கட்டமைப்பின் இணைத்து நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பை வகுத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நாணயக் கொள்கைச் சபைக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள அதேவேளை நாணயக் கொள்கை தவிர்ந்த மத்திய வங்கியின் பொதுவான கொள்கையினை நிர்ணயிப்பதற்கு ஆளுகைச் சபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

1 ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் முறைமையின் புகழ்பெற்ற பொருளியலாளரும் சிலோன் மத்திய வங்கியின் முதலாவது ஆளுநராகவும் இருந்த ஜோன் எக்ஸ்டர் மூலம் எக்ஸ்டர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ்வறிக்கையை https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/about/Exter%20Report%20-%20CBSL.pdf ஊடாக பார்வையிடலாம்.

வரைபடம் சி.கு. 3.1

மத்திய வங்கியின் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியின் ஆளுகையும் ஒழுங்கமைப்பும்



இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், திறைசேரிக்கான செயலாளர் மத்திய வங்கியின் தீர்மானம் மேற்கொள்ளும் ஏதேனும் குழுக்களில் இனிமேலும் உறுப்பினராக இருக்கமாட்டார். எவ்வாறாயினும், பாரிய இறை-நாணய-நிதியியல் உறுதிப்பாட்டுக் கொள்கை ஒருங்கிணைப்பினை உறுதிசெய்யும்பொருட்டு, ஒருங்கிணைப்புச் சபையொன்று தாபிக்கப்பட்டு ஒருங்கிணைப்புச் சபையின் உறுப்பினர் ஒருவராக திறைசேரிக்கான செயலாளர் இருப்பார். மத்திய வங்கியின் ஏனைய தொழிற்பாடுகளை மேற்பார்வை செய்கின்ற அத்துடன் நிதியியல் துறை மற்றும் வேறு கொள்கைகளை வகுக்கின்ற ஆளுகைச் சபையிலிருந்து நாணயக் கொள்கைச் சபையினை வேறுபடுத்துவதும் இரு உள்ளக உறுப்பினர்கள் (துணை ஆளுநர்கள்) மற்றும் வெளிவாரி நிபுணர்களுடனான சபையின் தொழில்நுட்ப ரீதியான பிரதிநிதித்துவமும் வினைத்திறன்மிக்க நாணயக் கொள்கை வகுத்தலை வசதிப்படுத்துகின்றது. நாணயக் கொள்கை வகுத்தல் மீது தேவையான அறிவினையும் நிபுணத்துவத்தையும் கொண்ட வெளிவாரி மற்றும் உள்ளக உறுப்பினர்கள் இருசாராருடனும் கூடிய நாணயக் கொள்கைச் சபையினைக் கொண்டிருப்பது பன்னாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையொன்றாகும். அத்துடன், முதன்மைக் குறிக்கோளை அடைவதற்கு பிரத்தியேகமாக தீர்மானம் மேற்கொள்ளும் குழுவொன்றினைக் கொண்டுள்ளமையானது ஆரம்பகட்டங்களில் கொள்கை கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான வசதியினை உறுப்பினர்களுக்கு வழங்குவதுடன் அதன்மூலம் நாணயக் கொள்கை வகுத்தல் வலுப்படுகின்றது.

மேம்பட்ட மத்திய வங்கித் சுயாதீனம் பொறுப்புக்கூறலும்

மத்திய வங்கியின் கொள்கை மற்றும் தொழிற்பாட்டு தீர்மானமெடுத்தலில் அதன் சுயாதீனத்தையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தும் பரந்த நோக்குடன் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது மத்திய வங்கியில் கொள்கை மேற்கொள்வதில் அதிக தொழிற்பாட்டு சுயாதீனத்தை வலியுறுத்துகின்ற நிர்வாக மற்றும் நிதியியல் சுயாதீனத்தை உறுதிசெய்கின்ற திட்டவட்டமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆளுநர், ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் நாணயக் கொள்கை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான வெளிவாரிச் செல்வாக்குகள் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டுள்ளன.

நாணயக் கொள்கை வகுத்தலில் சுயாதீனத்தினை உறுதிசெய்யும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது மத்திய வங்கியின் தீர்மானமெடுத்தல் குழுக்களில் ஏதேனும் வடிவில் அரசாங்கப் பிரதிநிதித்துவம் இல்லாமையினை உறுதிசெய்கின்றது. எனினும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் நிதியியல் உறுதிப்பாடு அல்லது பொருளாதாரச் செயற்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க இடநேர்வுகளைத் தோற்றுவிக்கின்ற நிகழ்வுகள் பற்றிய அபிப்பிராயங்களை பரிமாற்றுவதற்கும் ஒருங்கிணைப்புச் சபை வசதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை மத்திய வங்கியானது அரசாங்கத்தின் நிதியியல் ஆலோசகராகவும் இறை முகவராவும் வங்கியாளராகவும் தொடர்ந்தும் இருக்கும். எனினும், கடந்தகாலங்களில் நாணயக் கொள்கை மீது பாரிய முட்டுக்கட்டையாகவிருந்த நாணயக் கொள்கை வகுத்தல் மீதான இறை ஆதிக்கமானது இறைப் பற்றாக்குறையின் கட்டுப்படுத்தப்பட்ட நாணய நிதியிடல் மற்றும் அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணம் வழங்குவதன் மீதான கட்டுப்பாடு என்பன வாயிலாகத் தடுக்கப்பட்டுள்ளது இது நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் வெற்றிக்கு அத்தியாவசியமானதாகும். அதற்கமைய, அரசாங்கத்திற்கு, ஏதேனும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனத்திற்கு அல்லது ஏதேனும் வேறு அரச நிறுவனத்திற்கு நேரடியாக அல்லது நேரடியற்ற கொடுகடன்களை வழங்குவதிலிருந்து மத்திய வங்கி கட்டுப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் தொழிற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள செலவுகளுக்கானவை நீங்கலாக அரசாங்கம் சார்பில் செலவுகளை மேற்கொள்ளுது இருப்பதற்கும் அத்துடன் அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்குச் சொந்தமான ஏதேனும் நிறுவனத்தினால் அல்லது ஏதேனும் வேறு அரச நிறுவனத்தினால் வழங்கப்படும் பிணையங்களை முதலாந்தரச் சந்தையில்² கொள்வனவு செய்யாதிருப்பதற்கும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட புதிய நேரடி கொடுகடன்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு ஆண்டின்³ தொடக்கத்தில் நிதிச் செலவினங்களுக்கு அரசாங்கத்திற்கான தற்காலிக முற்பணங்களை வழங்குவதை இலங்கை மத்திய வங்கிச் சட்டம் அனுமதிக்கின்றது. வழங்கப்பட்ட அத்தகைய தற்காலிக முற்பணங்களின் செலுத்தவேண்டிய தொகை

2 தற்போதைய இறைசார் துங்கல்களைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கி மூலமான அரசாங்கப் பிணையங்களின் முதலாந்தரச் சந்தை கொள்வனவுகள் மீதான தற்காலிக தளர்த்தல் சட்டத்தின் நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு மாதங்களைக் கொண்ட காலப்பகுதியினுள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

3 தற்காலிக ஏற்பாடு அரசாங்கத்திற்கான மத்திய வங்கியின் செலுத்தவேண்டிய கொடுகடன் தொடர்பான பரிசுரத்தை உள்ளடக்கியுள்ளது.

கடந்த முன்னுறுகின்ற நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களின் வருவாயின் 10 சதவீதத்தை விஞ்சாதிருத்தல் என்பதுடன் சந்தையுடன் தொடர்புபட்ட வட்டி வீதங்களில் வருவாயிட்டப்படும்.

தொழிற்பாட்டு மற்றும் நிதியியல் சுயாதீனத்திற்குத் தேவையான சுயாதீனத்தை வழங்குகின்ற அதேவேளை அதன் கொள்கைகள், பெறுபேறுகள் மற்றும் தோல்விகள் பற்றி பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் மத்திய வங்கியின் மிகுந்த பொறுப்புக்கூறலை இலங்கை மத்திய வங்கிச் சட்டம் உறுதிசெய்கின்றது. அதிகார வேறாக்கத்தினை உருவாக்குகின்ற அத்துடன் அதிகாரி எவரும் அதிகளவு அதிகாரத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்கின்ற பரிட்சிப்புக்களும் சம்பந்தத்தல்களும் சுயாதீனத் தீர்மானம் மேற்கொள்ளலை மேம்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் பொதுமக்கள் நம்பிக்கையினைப் பேணுவதற்கும் முக்கியமாகும். ஆகவே, இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது நியதிச்சட்ட பொதுமக்கள் வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள், பாராளுமன்றத்திற்கு அறிக்கைகளை காலக்கிரமத்துடன் சமர்ப்பித்தல், பாராளுமன்றத்தினால் அல்லது ஏதேனும் அதன் குழுக்கள் மூலம் காலக்கிரமத்தில் ஆளுநர் விசாரிக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் என்பவற்றை நோக்காகக்கொண்ட ஏற்பாடுகளை உள்ளடக்குகின்றது. இந்நோக்கில் நாணயக் கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் மத்திய வங்கிக் குறிக்கோள்களை அடையப்பெறுதல் என்பன மீது மத்திய வங்கியின் குறிக்கோள்களை அடையும் நியதிகளில் எவையேனும் தோல்விகளுக்கான காரணங்கள், அண்மைக்கால அபிவிருத்திகள் மற்றும் பொருளாதாரத் தோற்றுப்பாடு என்பவற்றைக் குறித்துரைத்து பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் பல அறிக்கைகளை மத்திய வங்கி சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல்

மத்திய வங்கி, 2015 தொடக்கம் நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் இரண்டினதும் அம்சங்களுடன் கூடிய கலப்பு நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றினைப் பின்பற்றியதன் பின்னர் 2020இல் நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை பின்பற்றியது. எனினும், நாணய விதிச் சட்டத்தின் கீழ் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுக்கான நிபந்தனைகள் வசதிப்படுத்தப்பட்டிருந்தும் கூட இலங்கையில் தொடர்புடைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை நாணய விதிச் சட்டம் திட்டவட்டமாக அங்கீகரிக்கவில்லை. மத்திய வங்கிச் சட்டமானது நிபந்தனைகளை இயலச்செய்து நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலின் முறைசார்ந்த பின்பற்றலுக்கு ஏற்பாடு செய்கின்றது. இவ்வொழுங்கேற்பாட்டின் கீழ் பணவீக்க இலக்கு மற்றும் முக்கிய பிரமாணங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்ற நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சரும் இணைந்து கையொப்பமிடப்பட்டு அத்தகைய உடன்படிக்கைத் திகதியிலிருந்து ஒருவார காலப்பகுதியினுள் வர்த்தமானியில் வெளியிடப்படும். நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கையின் பிரகாரம் நாணயக் கொள்கைச் சபை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொருத்தமான நாணயக்

கொள்கையினையும் நாணயக் கொள்கைச் சாதனங்களையும் நிர்ணயித்து நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக அத்தகைய சாதனங்களை சீர்படுத்துவதற்கான அதிகாரத்தினைக் கொண்டிருக்கும். பணவீக்க இலக்கும் தொடர்புடைய பிரமாணங்களும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ் அவ்வாறான வேறு இடைவெளிகளில் மீளாய்வுசெய்யப்படும். மேலும், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு பணவீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்கு பணவீக்க இலக்கினை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கி தவறுகின்றவிடத்து, நாணயக் கொள்கைச் சபை நிதியமைச்சர் ஊடாக பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கவேண்டும். அவ்வறிக்கை பொதுமக்களுக்கும் கிடைக்கப்பெறச்செய்யப்பட வேண்டும். அதேவேளை, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியானது பணவீக்கத்தின் அண்மைக்கால அசைவுகள், பணவீக்க மூலங்கள் அத்துடன் பணவீக்கத்திற்கான நடுத்தரகால எறிவுகள் மற்றும் அத்தகைய எறிவுகளுக்கான முக்கிய இடர்நேர்வுகள் என்பவற்றை விளக்கி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாணயக் கொள்கை அறிக்கையொன்றினை வெளியிடுதல் வேண்டும்.

நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் தீர்மானம் அத்துடன் பேரண்ட முன்மதியுடைய அதிகாரம்

நிதியியல் நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தல், உரிமமளித்தல், பதிவுசெய்தல் அத்துடன் மேற்பார்வைசெய்தல் அதேபோன்று நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு நிதியியல் நிறுவனங்களின் தீர்மானங்கள் என்பவற்றுக்கு முக்கிய பொறுப்புமிக்க உயர்மட்ட நிதியியல் நிறுவனமாக மத்திய வங்கி தொடர்ந்தும் இருந்துவருகின்றது. மேலும், இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது பேரண்ட முன்மதியுடைய கொள்கைக்கு அமைவாக நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் நோக்குடன் மத்திய வங்கிக்கு பேரண்ட முன்மதியுடைய அதிகாரத்தினை அளிக்கின்றது. இந்நோக்கில் நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழுவொன்றினை மத்திய வங்கி நிறுவும் என்பதுடன் நிதியியல் முறைமையினைப் பாதிக்கின்ற இனங்காணப்பட்ட ஒட்டுமொத்த முறைமையையும் பாதிக்கக்கூடிய இடர்நேர்வுகள் ஒன்றுசேர்வதைத் தணிப்பதற்கு பேரண்ட முன்மதியுடைய கொள்கையினைப் பரிட்சிப்பதற்கும் சீராக்க வழிமுறைகள் மீது தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்குகின்ற அதேவேளை பேரண்ட முன்மதியுடைய கொள்கை⁴ நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைக்குமென நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழு எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுப் படுகடன் முகாமைத்துவம்

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம் பொதுப் படுகடன் முகாமைத்துவம் பற்றிய மத்திய வங்கியின் முகவர் தொழிற்பாடானது பொதுப் படுகடன் முகாமைத்துவ முகவராண்மையுடன் தொடர்புடைய இயையபான சட்டம் அல்லது அலுவலகம் தொழிற்பாட்டிற்கு வந்தவுடன் மத்திய வங்கியின் பொறுப்பாணயிலிருந்து நீக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய திகதி வரை மத்திய வங்கி அரசாங்கத்தின் முகவராக படுகடன் முகாமைத்துவத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

4 பேரண்ட முன்மதியுடைய அதிகாரசபையாக இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி மேலும் தகவல்களுக்கு சிறப்புக்குறிப்பு 10 இணைப் பார்க்கவும்.

சாராம்சம்

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியின் சுயநிர்ணயம் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட்டு உள்நாட்டு விலை உறுதிப்பாட்டை பேணுகின்ற அத்துடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பாதுகாக்கின்ற பொறுப்பாணை அளிக்கப்பட்ட குறிக்கோள்களை எய்துவதற்கு மத்திய வங்கி மூலம் சுயாதீனமாக கொள்கை வகுத்தலையும் நடைமுறைப்படுத்தலையும் இயல்புசெய்கின்றது. அதே சந்தர்ப்பத்தில் இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது மத்திய வங்கியின் அதிக பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையினையும் வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் அது பதிலளிக்கத்தக்கதாகுகின்றது. முன்மையாக பொறுப்பாணையளிக்கப்பட்ட விலை

உறுதிப்பாட்டுக் குறிக்கோளுடன் மத்திய வங்கியின் அதிகரித்த பொறுப்புக்கூறல் உயர்ந்ததும் தளம்பலடைகின்றதுமான பணவீக்கத்திலிருந்தும் அதனுடன் தொடர்புபட்ட வட்டி வீதங்களின் சடுதியான அசைவுகளினதும் தீங்குபயக்கும் தாக்கங்களிலிருந்து நாட்டினைப் பாதுகாப்பதுடன் நீடித்து நிலைத்திருக்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்கும்.

உசாத்துணைகள்

1. Central Bank of Sri Lanka – A Bill (7 March 2023)
2. Jegajeevan, S. (2023) Why do we need independent and publicly accountable central bank?, Daily FT. Available at: <https://www.ft.lk/columns/Why-do-we-need-independent-and-publicly-accountable-central-bank/4-745738>. (Accessed on 10 March 2023).